



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 12.09.2019

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

வழக்கு எண். SA 1855/B/18

திருமதி. S.சாந்தி

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்,  
மகுடஞ்சாவடி  
சேலம் மாவட்டம்

எதிர்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (12.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திருமதி. S.சாந்தி அவர்கள் ஆணையத்தின் அழைப்பாணை பெற்றுக் கொண்டு எவ்வித முகாந்திரமுமின்றி ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறைகள்) விதிகள், 2012 விதி 7ன்படி, மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் வருகையின்மை ஆணையத்தால் பதிவு செய்யப்படுகிறது. பொதுத் தகவல் அலுவலர், திரு V. அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது), மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 28.08.2017 தேதியிட்ட மனுவில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் அதலையூர் கிராமம், வெள்ளையம் பாளையத்தில் சர்வே எண் 78/5pல் கலைஞர் வீடு வசதி திட்டம் / ஊரக வீடுகள் திட்டம் 2010-2011ல் வீடு கட்டப்பட்டு இராமசாமி மகன் நடேசன் அவர்களுக்கு ரூ.75000/- வழங்கப்பட்டது சம்பந்தமாக 7 இனங்களில் தகவல் கோரி சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி (நிர்வாகம்) அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார். தமக்கு தகவல்

கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 31.10.2017 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி (நிர்வாகம்) அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 08.03.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (12.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு 29.09.2017, 26.10.2017, 21.11.2017 தேதியிட்ட தகவல்கள் பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்து, அதன் நகல்களை ஆணையத்தில் சமர்ப்பித்தார். இன்றைய விசாரணையில் மனுதாரர் நேரில் ஆஜராகி தமது கருத்தை தெரிவிக்காதபட்சத்தில், ஆவணங்கள் அடிப்படையில் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதி, வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1855/B/18

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்,  
மகுடஞ்சாவடி  
சேலம் மாவட்டம்

திருமதி.S.சாந்தி, க/பெ.செல்வம்,  
வடக்குத் தெரு,  
வெள்ளையம்பாளையம் (அஞ்சல்,  
மகுடஞ்சாவடி (வழி),  
சேலம் மாவட்டம் - 637 103

Copy to: File / Stock File

SC/PA/16.09.2019